

போருக்குப் பின்னரான அபிவிருத்தியும் ‘மொழி’ அதற்கு ஆற்றும் பங்களிப்பும் (ஸுத்துச் சூழலை மையமாகக் கொண்டவோரு பார்வை)

அபமுகம்மது அஞ்ச.ப^{1*}

ABSTRACT. உலகநாடுகள் முகங்கொடுக்கும் முதன்மைச் சிக்கல்களுள் போரும் ஒன்று. இது பல்வேறு முரண்பாடுகளை மையமாகக் கொண்டு தோற்றும் பெறுகின்றமை குறிப்பித்தக்கது. அரக்களுக்கு எதிரான மேற்கிளம்புகைப் போர்களின் பின் விளைவுகள், மிகவும் மோசமானவை. அவ்வாறான, போர் நிகழ்களங்கள் போருக்குப் பின்னர் பாரிய அபிவிருத்தியை வேண்டியிருக்கின்றமை குறிப்பித்தக்கது. அவ்விருத்தியில் பணியில் மொழியின் பங்களிப்பும் இன்றியமையாதது. ஒரு பிரதேசம், அபிவிருத்தியின் உச்சகட்டப் யைன அடைவதற்கு மொழி ஒரு முதன்மை ஷட்கமாகச் செயற்படுகிறது. எனவே, குறிப்பிட்ட சமுதாயத்தை நிராகரித்து அப்பிரதேசத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்க முடியாது. உலகில் குறிப்பித்தக்க பல பிரதேசங்கள் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடுகள் சிலவற்றில் போருக்குப் பின்னரான அபிவிருத்தி குறிப்பிட்ட பிரதேசவாசிகளின் ஒத்துழைப்போடு இடம்பெற்றுள்ளன, இடம்பெற்றும் வருகின்றன. சிலநாடுகளில் குறிப்பிட்ட பிரதேசவாசிகளின் ஒத்துழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது. ஆகையால் அவை அபிவிருத்தியில் பின்றியிருக்கிறமையும் கவனத்திற்குரியிடு. இப்பின்னையில் நின்று, ஸுத்துச் சூழலில் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு தமிழ்மொழி ஆற்றக்கூடிய பங்களிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.

‘போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு மொழியின் பங்களிப்பு இன்றியமையாதது’ என்ற கருதுகோளை மையமாகக் கொண்டு ‘ஸுத்துச் சூழலில் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு தமிழ்மொழி காத்திரமான பங்களிப்பினைச் செய்ய முடியும்’ என்ற அழப்படையிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கு ஒப்பிட்டு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸுத்தில் போருக்குப் பின்னரான அபிவிருத்தியணிகள், பீற நாடுகளின் அபிவிருத்திப் படிமுறைகளோடு ஒப்பிட்டு நோக்கப்பட்டுள்ளன. மொழிப் புறக்கணிப்புடான அபிவிருத்திப் பணிகளின் சாத்தியமின்மையும் மந்தகதியும் அவதானிக்கப்பட்டுள்ளன. மொழி ஒரு தொடர்பாடல் ஷட்கம், பண்பாட்டுக் கருவி. அபிவிருத்தி கூட்டுறையின் விளைவாகப் பரிணமிப்பது. தொடர்பாடல் இல்லாத கூட்டுறையும் பண்பாட்டைப் புறக்கணித்த அபிவிருத்தியும் தூர் நோக்கிற் சாத்தியமற்றது. ஆகவே, தொடர்பாடலை நிர்ணயிக்கும், பண்பாட்டைப் புலப்படுத்தும் மொழிக்கும் அபிவிருத்திக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. போருக்குப் பின்னர், பண்மொழிச் சூழல் கொண்டவோரு பிரதேசத்தில் உள்ளாட்டு நிறுவனங்களும் வெள்ளாட்டு நிறுவனங்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியேற்றபடுகின்றது. உள்ளாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் மொழியேசும் ஆளனியினருயே பெரும்பாலும் பண்பிலீடுபெடுத்தும் வாய்ப்புண்டு. பண்ணாட்டு நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஆங்கிலமொழி ஆற்றலுடையோரையே பண்பிலீடுபெடுத்த வாய்ப்புண்டு. எனவே, குறிப்பிட்ட பிரதேசத்தில் வழக்கிலிருக்கும் தாய்மொழியில் பரிசுயமின்றி, மேற்குறிப்பிட்ட அபிவிருத்திப் பணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அப்பிரதேசத்தில் தமது தொடர்பாடலையோ கூட்டுறையிப்புபோய் மேற்கொள்வதென்பது மந்தகதியிலான அபிவிருத்திக்கும் விளைத்திறனற்ற முழுச்சாத்தியற்ற அபிவிருத்திக்குமே வழிவகுக்கும். அதன் சாத்தியப்பாட்டிற்கு மொழியின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அவ்வகையில், ஸுத்துச் சூழலிலும் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கு தமிழ்மொழி காத்திரமான பங்களிப்பினைச் செய்ய முடியும்.

Key words: மொழி, அபிவிருத்தி.

*To whom correspondence should be addressed : afmashraff@seu.ac.lk
1 மொழித் துறை, தேசியிக்குப் பல்கலைக்கழகம்